



Hospitality of Ethnic Groups in *Perumpanatruppadai*

Mrs. K. Kavitha, Research Scholar, Tamil Studies Center,
APC Mahalakshmi Women's College, Thoothukudi. Tamil Nadu, India.

ORCID: <https://orcid.org/0000-0001-7555-6132>

Dr S. Banumathi, Associate Professor. Tamil Department, Tamil Studies Center,
APC Mahalakshmi Women's College, Thoothukudi. Tamil Nadu, India.

ORCID: <https://orcid.org/0000-0003-3961-0845>

DOI: 10.5281/zenodo.6619404

Abstract

One of the ten texts was sung by Kadiyalur Uruthirankannan. The verse is 500 feet long. In it, Panan meets several ethnic groups on his way to visit Ilanthiraiyan with his entourage. Each ethnic group welcomes and entertains them. The Eitriyar can be seen filling his teak with rice, which he rarely cooked, and filling it with teak. Kovalar learns of their hospitality culture. The mangrove farmers treat the paddy produced in the field with the chicken raised in their house. Weaving land weavers serve baked fish, along with their own, to visitors. Hungry drinkers are treated with the fattened flesh of the male pigs they grow up with, as well as cheerful toads without hesitation. This article is set to explore the hospitality culture of the Tamil Ethnic groups.

Keywords: Hospitality, Tamils, Ethnic Group, *Perumpanatruppadai*.

Reference

[1] R. Mohan, *Pathupattui Thoguthi 1*, NCBH-Publishing.

Author Contribution Statement: NIL.

Author Acknowledgement: NIL.

Author Declaration: I declare that there is no competing interest in the content and authorship of this scholarly work.



The content of the article is licensed under <https://creativecommons.org/licenses/by/4.0/> International License.



பெரும்பாணாற்றுப்படையில் இனக்குழுக்களின் விருந்தோம்பல் பண்பாடு

திருமதி.க.கவிதா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழாய்வு மையம்,
ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி, தமிழ்நாடு, இந்தியா.

ORCID: <https://orcid.org/0000-0001-7555-6132>

முனைவர்.ச.பானுமதி, இணைப்பேராசிரியர், தமிழாய்வு மையம்,
ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி, தமிழ்நாடு, இந்தியா.

ORCID: <https://orcid.org/0000-0003-3961-0845>

DOI: 10.5281/zenodo.6619404

ஆய்வுச்சுருக்கம்

”பத்துப்பாட்டு” நூல்களுள் ஒன்று “பெரும்பாணாற்றுப்படை”. பெரும்பாணன் ஒருவனைத் தொண்டைமான் இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்துவதாகக் கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் பாடப்பட்டது. இந்நூல் 500 அடிகளை உடையது. இதில் பாணன் தன் சுற்றத்தாரோடு இளந்திரையனைக் காணச் செல்கின்ற வழியில் பல இனக்குழுக்களைச் சந்திக்கின்றான். ஒவ்வொரு இனக்குழுவும் அவர்களை வரவேற்று விருந்துப்படைகின்றனர். எயிற்றியர் தாம் அரிதாகப் பெற்ற புல்லரிசியைக் கொண்டுச் சமைத்த சோற்றைக், கருவாட்டோடு தேக்கிலையில் வைத்து நிரம்ப அளிப்பதைக் காணமுடிகிறது. கோவலர் தம் விருந்தோம்பல் பண்பாட்டை அறியமுடிகிறது. மருதநில உழவர்கள், வயலில் விளைவித்த நெல்லை, தங்கள் மனையில் வளர்க்கும் கோழியோடு விருந்தோம்பல் செய்கின்றனர். நெய்தல் நில வலைஞர்கள் இல்லிற்கு வருபவர்களுக்குத் தாங்கள் தயாரித்த கள்ளோடு, சுட்ட மீனையும் சேர்த்து வழங்குகின்றனர். பட்டினத்து குடிகள் தாங்கள் வளர்கின்ற ஆண்பன்றியின் கொழுவிய நிணமுடைய தசையுடன், களிப்பு மிக்க கள்ளையும் முட்டுப்பாடில்லாமல் கொடுத்து விருந்தோம்புகின்றனர். விருந்தோம்பல் பண்பாடுப் பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

திறவுச் சொற்கள்: பெரும்பாணாற்றுப்படை, இனக்குழு. விருந்தோம்பல், பண்பாடு.

முன்னுரை

சங்க இலக்கியம் என்பது எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பன. இவற்றுள் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று பெரும்பாணாற்றுப்படை. பெரும்பாணன் ஒருவனைத் தொண்டைமான் இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்துவதாகக் கடியலூர் உருத்திரங் கண்ணனாரால் பாடப்பட்டது. இந்நூல் 500 அடிகளை உடையது. இதில் பாணன் தன் சுற்றத்தாரோடு இளந்திரையனைக் காணச் செல்கின்ற வழியில் பல இனக்குழுக்களைச் சந்திக்கின்றான். ஒவ்வொரு இனக்குழுவும் அவர்களை வரவேற்று விருந்துப்படைகின்றனர். இவ்இனக்குழுக்களின் விருந்தோம்பல் பண்பாடுப்பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

விருந்தோம்பல்

விருந்து+ஓம்பல் என்ற இரு சொற்களின் சேர்க்கையே “விருந்தோம்பல்” என்பதாகும். விருந்து என்றால் ‘புதியவர்’ என்றும், ஓம்பல் என்றால் ‘பாதுகாத்தல்’ என்றும் பொருள்படும். இல்லம் தேடிப் புதியதாக வந்தவரைப் பேணிப்பாதுகாத்தலாகும். வழியில் செல்கின்ற பாணனுக்கும், அவன்

பசுமைச் சூழல் பேணுவோம் பார்தனைக் காப்போம்

காண்க: <http://pandianeducationaltrust.com/-chenkaantal.html>



மலர் - 1, சிறப்பிதழ் 1, தை 2053

இ - ஐ எஸ் எஸ் எண்: 2583-0481

சுற்றதார்க்கும் இனக்குழுக்களால் செய்யபடுகின்ற விருந்தோம்பலைப் 'பெரும்பாணாற்றுப்படை' வழிக்காண்போம்.

எயிற்றியர் விருந்தோம்பல்

முல்லைநிலமாகிய காட்டில் வாழ்கின்றனர் எயிற்றியர். இவர்கள் சிறிய உளிபோன்ற கோளால், பாறை நிலத்தைக் குத்திக், கிளறிப், புழுதியை அளைந்து, பெற்ற நுண்ணிய புல்லரிசியினைக் கொண்டு வந்து,வீட்டு முற்றத்தில் நிலத்தில் பதிக்கப்பட்ட குழிந்த உரலில் இட்டு, அதைக் குற்றி எடுத்து,ஆழ்ந்த கிணற்றில் அமைந்த சில்லூற்றைத் தோண்டி உவரிநீரைக் கொண்டு வந்து,பழைய விளிம்பு உடைந்து போன பாணைகளில் வார்த்து, உலையை முரிந்த அடுப்பில் ஏற்றி உணவு சமைக்கின்றனர், அவ்வாறு சமைத்த புல்லரிசிச் சோற்றைக் கருவாட்டோடு தேக்கிலையில் குவித்துச்சுற்றத்துடன் வந்த பாணனுக்கு அவ்வுணவினை மிகுதியாகக் கொடுத்து விருந்தோம்பல் செய்கின்றனர். இதனைப்,

“பார்வை யாத்த பறைநாள் விளவின்
நீழல் முன்றில் நிலஉரல் பெய்து,
குறுங்காழ் உலக்கை ஓச்சி, நெடுங்கிணற்று
வல்ஊற்று உவரி தோண்டி,தொல்லை
முரவுவாய்க் குழிசி முரிஅடுப்பு ஏற்றி,
வாராது அட்ட, வாடுஊன், புழுக்கல்...
...தெய்வமடையின் தேக்கிலைக் குவைஇ,நும்

பைதீர் கடும்பொடு பதம்மிகப் பெறுகுவீர்”. (பெரும்.ஆ.95-105.)

இதில் எயிற்றியர் தாம் அரிதாகப் பெற்ற புல்லரிசியைக் கொண்டுச் சமைத்த சோற்றைக், கருவாட்டோடு தேக்கிலையில் வைத்து நிரம்ப அளிப்பதைக் காணமுடிகிறது. இதில் எயிற்றியர்களின் விருந்தோம்பல் அறம் புலப்படுகிறது.

எயினர் விருந்தோம்பல்

முல்லை நில மக்கள் எயினர். இவர்கள் தம் அரணில், பாணர் தம் சுற்றத்தார்க்குப் பசிப்போக்கும் அறமாகிய விருந்தோம்பலை ஈந்தின் விதை அன்ன செஞ்சோற்றோடு, உடும்பு பொறியலையும் சேர்த்து வழங்குகின்றனர். இதனைக்,

“கொடுவில் எயினக் குறும்பில் சேப்பின்,
களர்வளர் ஈந்தின் காழ்கண் டன்ன,
கவல்விளை நெல்லில் செவ்அவிழ்ச் சொன்றி,
ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின்
வறைகால் யாத்தது, வயின்தொறும் பெறுகுவீர்.” (பெரும்.பா.ஆ.128-133)

இதில் எயினர் நாய் மூலம் வேட்டையாடி கொண்டுவந்திருந்த உடும்பினை, செஞ்சோற்றோடு விருந்துப் படைகின்றனர்.

கானவர் விருந்தோம்பல்

சுரமும் சுரம் சார்ந்த இடமாகிய பாலை நிலத்தில் வாழும் மக்கள் கானவர். இவர்கள் இருப்பிடம் பாலைநிலம் ஆகலின், நீர் வறண்ட காலத்து,நீர் பெறுதற் பொருட்டு அகழ்ந்து குழிகளை உண்டாக்குகின்றனர், அந்நீரைப் பருக வருகின்ற காட்டுப்பன்றியை வேட்டையாடிப் பகிர்ந்து

பசுமைச் சூழல் பேணுவோம் பார்தனைக் காப்போம்

காண்க: <http://pandianeducationaltrust.com/-chenkaantal.html>



மலர் - 1, சிறப்பிதழ் 1, தை 2053

இ - ஐ எஸ் எஸ் எண்: 2583-0481

உண்கின்றனர். பன்றி அகப்படாத வேளையில் தாங்கள் வளர்கின்ற நாயோடு சென்று முயல் வேட்டையாடிப் பகிர்ந்து உண்கின்றனர். இதனை,

“வளைமருப்பு ஏனம் வரவுபார்த் திருக்கும்
அரைநாள் வேட்டம் அழுங்கின், பகல்நாள்,
பகுவாய் ஞமலியோடு பைம்புதல் எருக்கி,
தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி,
முள்அரைத் தாமரைப் புல்இதழ் புரையும்
நெடுஞ்செவிக் குறுமுயல் போக்குஅற வளைஇ,
கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும்
அருஞ்சரம் இறந்த அம்பர்.” (பெரும்.பா.ஆ.109 -117.)

இவ்வரிகள் மூலம் கானவர்களின் பகிர்ந்துண்ணல் பண்பாட்டை அறியமுடிகிறது.

குறிஞ்சிநில மக்களின் விருந்தோம்பல்

குறிஞ்சி நில வீரர்கள் பகைவரின் காவல் மிகுந்த இடத்திற்குச் சென்று ஆநிரைகளைக் கவர்ந்து வந்து, மன்றத்து மேடையில் அவற்றைக் கொண்டு அவ்விறைச்சியைப் பகிர்ந்து உண்கின்றனர். அவற்றுள்சில ஆக்களைக் கொடுத்து கள்ளைப் பெற்று உண்டுகளிக்கின்றனர். இதனைப்.

“புலிப்போத்து அன்ன, புல்அணற் காளை,
செல்நாய் அன்ன, கருவிற் சுற்றமொடு,
கேளா மன்னர் கடிபுலம் புக்கு
நாள்ஆ தந்து, நறவுதொடை தொலைச்சி,
இல்அடு கள்இன் தோப்பி பருகி
மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி,” (பெரும்.பா.ஆ.138-143).

என்ற பாடல் வரிகள் மூலம் குறிஞ்சிநில காளையர் விருந்தோம்பல் பெறப்படுகிறது.

முல்லை நில மக்களின் விருந்தோம்பல்

முல்லை நில மக்கள் ஆயர், ஆய்ச்சியர். இவர்கள் வீட்டு முற்றத்தில் ஆநிரைகள் பெருமளவில் கட்டப்பட்டுக் காணப்படுகிறது. ஆய்மகள் ஆநிரைகள் மூலம் கிடைக்கும் பொருள்களை விற்று, அதனால் கிடைக்கும் பொருளைக் கொண்டு தன் சுற்றத்தாரை உண்பிக்கிறாள். நெய் விற்ற பணத்தைக் கொண்டு கட்டிப்பொன்னைக் கொள்ளாது, மீண்டும் ஆநிரைகளையே வாங்குகிறாள். இத்தகைய, ஆயர், ஆய்ச்சியர் இல்லிற்குச் சென்றால், திணைச்சோற்றைத் தயிரோடுக் கொடுத்து விருந்தோம்புகின்றனர். இதனைக்,

“குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளைவிலை உணவின் கிளையுடன் அருந்தி,
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்,
எருமை, நல்ஆன்,கருநாகு,பெறுஉம்
மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பின்,
இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப்பு அன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவீர்.” (பெரும்.பா.ஆ.162 – 168.)

இவ்வரிகள் மூலம் கோவலர் தம் விருந்தோம்பல் பண்பாட்டை அறியமுடிகிறது.

பசுமைச் சூழல் பேணுவோம் பார்தனைக் காப்போம்

காண்க: <http://pandianeducationaltrust.com/-chenkaantal.html>



மலர் - 1, சிறப்பிதழ் 1, தை 2053

இ - ஐ எஸ் எஸ் எண்: 2583-0481

முல்லை நில உழவர்களின் விருந்தோம்பல்

முல்லை நில உழவர்கள் தங்கள் இல்லிற்கு வந்தோர்க்கு, வரகுச் சோற்றோடு அவரைப் பருப்பாலாகிய மூரலை உண்பிக்கின்றனர். இதனைப்,

“பருவ வானத்துப் பாமழை கடுப்ப
கருவை வேய்ந்த, கவின்குடிச் சீறார்
நெடுங்குரல் பூளைப் பூவின் அன்ன,
குறுந்தாள் வரகின் குறள்அவிழ்ச் சென்றி,
புகர்இணர் வேங்கை வீகண் டன்ன,
அவரை வான்புழுக்கு அட்டி, பயில்வுற்று,
இன்சுவை மூரல் பெறுகுவீர்.” (பெரும்.பா.ஆ.190-196)

என்ற பாடல் வரிகள் மூலம் முல்லை நில உழவர் விருந்தோம்பல் பெறப்படுகிறது.

மருதநில மக்களின் விருந்தோம்பல்

மருதநில உழவர்கள், தங்கள் இல்லிற்கு வருகின்றவர்களுக்குச் சோம்பலறியாது, தாங்கள் வயலில் விளைவித்த நெல்லை, தங்கள் மனையில் வளர்க்கும் கோழியோடு விருந்தோம்பல் செய்கின்றனர். இதனை,

“அமளித் துஞ்சும் அழகுடை நல்இல்,
தொல்பசி அறியாத் துளங்கா இருக்கை
மல்லல் பேர்ஊர் மடியின், மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி
மனைவாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவீர்.” (பெரும்.பா.ஆ. 252 -256)

இப்பாடல்வரியின் மூலம் மருதநில உழவர்களின் விருந்தோம்பல் புலப்படுகிறது.

நெய்தல்நில வலைஞரின் விருந்தோம்பல்

நெய்தல் நில வலைஞர்கள் பகழியையும், வில்லையும் ஒத்த கயலும், இறால் மீனும் பிறழுகின்ற கரிய பெரிய குளத்தில் தங்கள் பிள்ளைகளுடன் உலாவி மீனைப் பிடிக்கின்றனர். தங்கள் இல்லிற்கு வருபவர்களுக்குத் தாங்கள் தயாரித்த கள்ளோடுச், சுட்ட மீனையும் சேர்த்து வழங்குகின்றனர். இதனை,

“...நறும்பிழி.
தண்மீன் சூட்டொடு, தளர்தலும் பெறுகுவீர்”. (பெரும்.பா.ஆ.281-282.)

என்ற பாடல் வரிகளின் மூலம் வலைஞரின் விருந்தோம்பல் பண்பாட்டை அறியமுடிகிறது.

பட்டினத்து மக்களின் விருந்தோம்பல்

பட்டினத்து குடிகள் தாங்கள் வளர்கின்ற ஆண்பன்றியின் கொழுவிய நிணமுடைய தசையுடன், களிப்பு மிக்க கள்ளையும் முட்டுப்பாடில்லாமல் கொடுத்து விருந்தோம்புகின்றனர். இதனை,

“நெல்மா வல்சி தீற்றி, பல்நாள்
குழிநிறுத்து, ஓம்பிய குறுந்தாள் ஏற்றைக்
கொழுநிணத் தடியொடு கூர்நறாப் பெறுகுவீர்.” (பெரும்.பா.ஆ.343-345.)

தோப்புக்குடிகளின் விருந்தோம்பல்

தோப்புக் குடிகளாகி உழவர்கள், தங்கள் இல்லிற்கு வரும் விருந்தினர்களுக்குத் தங்கள் தோப்பில்



மலர் - 1, சிறப்பிதழ் 1, தை 2053

இ - ஐ எஸ் எஸ் எண்: 2583-0481

விளைவித்த பலா, வாழை, இளநீர், பனையின் நூங்கு. பிற பல வகை பண்டங்களையும், வள்ளி கிழங்கினையும் கொடுக்கின்றனர். இதனைத்,

“தண்டலை உழவர், தனிமனைச் சேப்பின்
தாழ்கோட் பலவின் சூழ்களைப் பெரும்பழம்
வீழ்இல் தாழைக் குழவித் தீம்தீர்
கவைமுலை இரும்பிடிக் கவுள்மருப்பு ஏய்க்கும்
குலைமுதிர் வாழைக் கனி வெண்பழம்,
திரள் அரைப் பெண்ணை நூங்கொடு, பிறவும்
தீம்பல் தாரம் முனையின், சேம்பின்
முளைப்புற முதிர்கிழங்கு ஆர்குவிர்.” (பெரும்.பா.ஆ.355 -362.)

என்ற வரிகள் தோப்புக் குடிகளின் விருந்தோம்பல் பண்பாட்டைப் புலப்படுத்துகிறது.

முடிவுரை

பெரும்பாணாற்றுப்படையின் வழி இனக்குழுக்களாகிய எயினர், எயிற்றியர், கானவர், குறிஞ்சித் திணைக் குடிகளாகிய காளையர், முல்லை நில ஆயர், உழவர், மருத நில உழவர், நெய்தல் நில வலைஞர், பட்டினத்துக் குடிகள், தோப்புக்குடிகளாகிய உழவர் ஆகியோரின் விருந்தோம்பல் பண்பாட்டை அறியமுடிகிறது. இதன் மூலம் பழந்தமிழர்கள் விருந்தோம்பலில் வல்லவர்கள் எனப் பெறப்படுகிறது.

துணை நூற்பட்டியல்

[1] இரா.மோகன். உ.ஆ., பத்துப்பாட்டு. தொகுதி. 1. NCBH - வெளியீடு.

நிதிசார் கட்டுரையாளர் உறுதிமொழி: இல்லை.

கட்டுரையாளர் நன்றியுரை: இல்லை.

கட்டுரையாளர் உறுதிமொழி: இக்கட்டுரையில் எவ்வித முரண்பாடும் இல்லை.



இக்கட்டுரை கிரியேட்டிவ் காமன்சு ஆட்ரிபியூசன் 4.0வின்

<https://creativecommons.org/licenses/by/4.0/> கீழ் பன்னாட்டு உரிமம் பெற்றுள்ளது.